

The Kerala Minerals and Metals Ltd.

(A Govt. of Kerala Undertaking)
Sankaramangalam, Chavara - 691 583
Kollam, Kerala, India. Phone: 0476-2686722 to 2686733 (12 Lines), E-mail: contact@kmmll.com

TENDER NOTICE

Competitive tenders are invited for the following. For more details please visit the E-Tendering Portal <https://etenders.kerala.gov.in> or www.kmmll.com

No.	Tender ID	Items
1	2021_KMML_429770_1	For Supply of Inconel L-Bend & Inconel Hair Pin Bend
2	2021_KMML_429775_1	For fabrication and supply of Water Cooled Condenser E206A.
3	2021_KMML_430625_1	Excavation of iron oxide from third pond in as is where is condition and shifting to old ponds in KMML.

Chavara sd/-, DGM (Mts)
19.07.2021 For the Kerala Minerals and Metals Ltd

Chavara sd/-, HOU (T)
19.07.2021 For the Kerala Minerals and Metals Ltd

Our products: Titanium Dioxide, Titanium Tetra chloride, Nano Titanium, Titanium Sponge, Kroll, Zircon & Silica

METAL COATINGS (INDIA) LIMITED

CIN: L74899DL1994PLC03367
Registered Office: 912, Hemkunt Chambers, 89, Nehru Place, New Delhi - 110019
E-mail ID: info@linkintime.com Website: www.linkintime.com

NOTICE

Transfer of equity shares of the Company to Investor Education and Protection Fund (IETF)
Shareholders are hereby informed that pursuant to the provisions of Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), the Company is mandated to transfer the Dividend for the Financial Year 2013-14, which remained unclaimed for a period of seven years to the IETF Authority. The corresponding shares on which dividend was unclaimed for seven consecutive years will also be transferred as per the procedure set out in the Rules.

In compliance to the Rules, the Company has communicated individually to the concerned shareholders at their registered address whose shares are liable to be transferred to IETF during the FY 2021-22 for taking appropriate action and the details of such shares liable to be transferred to IETF are also made available on our website viz www.mci.in. Shareholders concerned may refer to the website to verify the details of their unclaimed dividend and the shares liable to be transferred. Shareholders holding shares in physical form and whose shares are liable to be transferred to IETF, may note that the Company would be issuing duplicate share certificate(s) in lieu of the original held by them, to convert into DEMAT form and transfer in favour of IETF.

The shareholders may further note that the details uploaded by the Company on its website should be regarded and shall be deemed adequate notice in respect of issue of the duplicate share certificate(s) by the Company for the purpose of transfer of shares to IETF.

In case the Company does not receive any communication from the concerned shareholders by 18th October, 2021, the Company with a view to comply with the requirements of the Rules, transfer the dividend to the IETF by the due date as per procedure stipulated in the Rules. The corresponding shares on which dividend is unclaimed for seven consecutive years shall also be transferred without any further notice.

Please note that no claim shall be against the Company in respect of unclaimed dividend amount and shares transferred to the IETF. Shareholders may claim the dividend and corresponding shares transferred to IETF including all benefits accruing on such shares, if any, from the IETF authorities after following the procedure prescribed in the Rules.

For any queries on the above matter, the shareholders are requested to contact the Company's Registrar and Share Transfer Agent, M/s Link Intime India Private Limited, Noble Heights, 1st Floor, Plot No. N/12, USC, C-1 Block, Near Savitri Market, Janakpuri, New Delhi-110058 Email: delhi@linkintime.co.in; Website: www.linkintime.com

For Metal Coatings (India) Limited
sd/-
Ayati Gupta
Company Secretary & Compliance Officer

Place: New Delhi
Date: 19.07.2021

"IMPORTANT"

Whilst care is taken prior to acceptance of advertising copy, it is not possible to verify its contents. The Indian Express (P) Limited cannot be held responsible for such contents, nor for any loss or damage incurred as a result of transactions with companies, associations or individuals advertising in its newspapers or Publications. We therefore recommend that readers make necessary inquiries before sending any monies or entering into any agreements with advertisers or otherwise acting on an advertisement in any manner whatsoever.

"STOP CORONA; Wear Mask, Follow Physical Distancing, Maintain Hand Hygiene"

DELHI JAL BOARD: GOVT OF NCT OF DELHI

OFFICE OF THE EXECUTIVE ENGINEER (E&M)-III

OKHLA WATER WORKS NO.01 , CIVIL LINES, DELHI-110054

PRESS NIT No- 03(2021-22)

NIT No.	Name of Work	Estimate Cost	Earnest Money (Rs.)	Date of release of Tender e-procurement solution	Last date/Time- receipt of Tender through e-procurement solution
1	Rehabilitation/Refurbishment of 6 MGD ammonia removal Okhla Water Treatment Plant (WTP)	Item and Lump sum Rate	Rs. 39,72,000/-	Tender Id:-2021_DJB_205946-1 Publish Date 17-Jul-2021 03:30 PM onward	24-Aug-2021 up to 03:15 PM

NIT along with all terms conditions is available on DJB website (<https://govtprocurement.delhi.gov.in>)

ISSUED BY P.R.O. (WATER) sd/-
Advt. No. J.S.V. 192 (2021-22) EXECUTIVE ENGINEER (E&M)-III

TELANGANA STATE POWER GENERATION CORPORATION LIMITED

VIDYUT SOUDHA - HYDERABAD - 500 082

T.No.e-03/CGM(S&ERP)/RC/TSGENCO/2021-22

Fixing of Rate Contract for supply of Consumables required for different (other than CANON, HP & XEROX) makes of Digital Photo Copiers (DPCs) and Printers at Corporate Office and Generating Stations from the date of award of contract to 31.03.2023. Value of the works: ₹ 16,89,114/- . Scheduled Open & Closing Date: 13.07.2021 at 19:00 Hrs & 06.08.2021 at 14:00 Hrs.

T.No.e-04/CGM(S&ERP)/RC/TSGENCO/2021-22

Fixing of Rate Contract for supply of Consumables required for Computer, Network and Telecom related items at Corporate Office and Generating Stations from the date of award of contract to 31.03.2023. Value of the works: ₹ 39,71,510/- . Scheduled Open & Closing Date: 13.07.2021 at 19:00 Hrs & 06.08.2021 at 14:00 Hrs.

T.No.e-37/CE/O&M/KTPS-V&VI Stg/SE(A&P)/TSGENCO/2021-22

KTPS-V&VI Stages-Steel Material of MS Angles and MS Channels in CHP/KTPS-V&VI Stages-Fixing up of Agency through e-procurement platform at Paloncha, Bhadradi Kothagudem District. Value of the works: ₹ 16,93,570/- . Scheduled Open & Closing Date: 13.07.2021 at 19:00 Hrs & 04.08.2021 at 14:00 Hrs.

T.No.e-07/CE/HPC & HP/TSGENCO/2021-22

PCHEs - Transportation of 40 MVA, 220 KV/11 Unit-4 Generator Transformer to works and back to site, Rectification of R and Y phase of HT tap coil through rewinding with new copper, conducting routine tests including impulse test, testing and commissioning of Generator Transformer at PCHEs, Suryapet Dist. Value of the works: ₹ 49,00,000/- . Scheduled Open & Closing Date: 12.07.2021 at 14:00 Hrs & 11.08.2021 at 14:00 Hrs.

For further Details: www.tsgenco.co.in & <https://tender.telangana.gov.in/>

GTPL PATHWAY LIMITED

Registered Office: C-202, 2nd Floor, Sanjivani Shopping Centre, Opp. Swaminarayan Temple, Sanjivani, Ahmedabad - 380 004. • CIN: L64204GJ2006PLC048908 • Tel: 91-079-25626470 • Fax: 91-079-6140007
E-mail: info@gtpl.net • Website: www.gtpl.net (Rupees in Million)

EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED JUNE 30, 2021

Sr. No.	Particulars	Quarter ended	
		June 30, 2021	June 30, 2020
		Unaudited	Unaudited
1.	Total Income from Operations	6,017.65	4,954.62
2.	Net Profit for the Period (before Tax and Exceptional Items)	749.95	574.82
3.	Net Profit for the Period before Tax (after Exceptional Items)	749.95	574.82
4.	Net Profit for the Period after Tax	530.33	464.73
5.	Total Comprehensive Income / (Loss) for the Period (comprising Profit / (Loss) for the Period after Tax and Other Comprehensive Income (after Tax))	530.48	464.73
6.	Paid up Equity Share Capital (Face Value of Rs. 10/- each)	1,124.63	1,124.63
7.	Other equity (As shown in the Balance Sheet)	NA	NA
8.	Earnings Per Share - (basic, diluted and not annualised) (in Rs.)	4.22	3.63

Notes: (1) The Company is appointed as Project Implementation Agency (PIA) for Package B of Bharat Net Phase - II Project in the state of Gujarat by Gujarat Fibre Grid Network Limited (GFGNL). Under the project, the Company will connect 3,767 Gram Panchayats by implementing end-to-end Optic Fibre Cable (OFC) and digital infrastructure with Centralized network operations center at Gandhinagar in Gujarat. The Company, along with its consortium partner, will implement this project. The Company has commenced the commissioning and laying of OFC from February 2019. The Company has recognised total income and total expenses amounting to Rs. 383.99 million and Rs.333.69 million respectively for the Quarter ended June 30, 2021

(2) Additional information on standalone financial results is as follows: (Rupees in Million)

Sr. No.	Particulars	Quarter ended	
		June 30, 2021	June 30, 2020
		Unaudited	Unaudited-Restated
1.	Total Operating Income	3,915.47	3,476.18
2.	Net Profit for the Period (before Tax and Exceptional Items)	437.17	371.58
3.	Net Profit for the Period before Tax (after Exceptional Items)	437.17	371.58
4.	Net Profit for the Period after Tax	304.83	304.57

(3) The above is an extract of the detailed format of the standalone and consolidated financial results for the quarter ended June 30, 2021 filed with the Stock Exchanges under Regulation 33 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the said standalone and consolidated financial results for the quarter ended June 30, 2021 are available on the Stock Exchange website (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website (www.gtpl.net)

(4) The aforesaid results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on July 19, 2021.

Place : Ahmedabad
Date : July 19, 2021

For GTPL Pathway Limited
Anurudhsh Jajodia
Managing Director
DIN : 00461390

PSP Projects Limited

CIN :L45201GJ2008PLC054868
Registered Office : PSP House, Opp. Celesta Courtyard, Opposite lane of Vikram Nagar Colony, Iscon-Ambli Road, Ahmedabad - 380 058
email id: grievance@pspprojects.com Website : www.pspprojects.com

Extract of Consolidated Unaudited Financial Results for the quarter ended June 30, 2021 (₹ in Lakhs)

Sr. No.	Particular	Consolidated			
		Quarter ended		Year Ended	
		30-06-2021 (Unaudited)	31-03-2021 (Unaudited)	30-06-2020 (Unaudited)	31-03-2021 (Audited)
1.	Total Income from Operations	32,088.99	50,436.06	11,176.36	1,25,752.02
2.	Net Profit for the period (before Tax, Exceptional and Extraordinary Items and Share of Profit/(Loss) from Joint Venture)	3,405.24	5,529.82	(298.74)	11,094.90
3.	Net Profit for the period (after tax, Exceptional and Extraordinary Items before Share of Profit/(Loss) from Joint Venture)	2,480.84	4,207.24	(252.62)	8,336.57
4.	Net Profit for the period (after tax, Exceptional and Extraordinary Items and Share of Profit/(Loss) from Joint Venture)	2,490.85	4,173.58	(350.95)	8,094.63
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2,491.38	4,189.88	(354.31)	8,104.41
6.	Paid-up Equity Share Capital-Face Value Rs.10/- each	3,600.00	3,600.00	3,600.00	3,600.00
7.	Other equity excluding Revaluation Reserves	-	-	-	49,989.95
8.	Earnings per Share of Rs.10/- each (in Rs.) (Not annualised)				
	Basic	6.92	11.60	(0.96)	22.65
	Diluted	6.92	11.60	(0.96)	22.65

Notes:

- The Audit Committee has reviewed, and the Board of Directors has approved the above results and its release at their respective meetings held on July 19, 2021.
- The figures for the quarter ended March 31, 2021 are the balancing figures between audited figures in respect of the full financial year up to March 31, 2021 and unaudited published year-to-date figures up to December 31, 2020, being the date of the end of the third quarter of the financial year which were subjected to limited review.
- Additional information on Standalone Unaudited Financial Results are as follows: (₹ in Lakhs)

Particular	Standalone			
	Quarter ended		Year Ended	
	30-06-2021 (Unaudited)	31-03-2021 (Note 2) (Unaudited)	30-06-2020 (Unaudited)	31-03-2021 (Audited)
Revenue from operations	31,735.58	50,072.64	10,689.18	1,24,086.24
Profit/(Loss) before tax and Exceptional item	3,436.49	5,456.31	(296.85)	11,140.54
Profit/(Loss) after tax and Exceptional item	2,508.77	4,068.59	(221.81)	8,079.04

- The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.
- In line with the requirements of Regulation 33 and 52 (4) of Listing Regulations, the full format of the said Financial Results are available on the website of BSE Limited (URL: www.bseindia.com), National Stock Exchange of India Limited (URL: www.nseindia.com) and on company's website (URL: www.pspprojects.com)
- Previous period figures have been regrouped/rearranged, wherever necessary, to correspond to current period's presentation.

Place : Ahmedabad
Date : July 19, 2021

For and on behalf of Board of Directors of PSP Projects Limited
sd/-
Prahaldhrai S. Patel
Chairman, Managing Director & CEO
DIN: 00037633

AUTOMOTIVE AXLES LIMITED

CIN:L51909KA1981PLC004198
Regd. Office: Hootagal Industrial Area, Off Hunsur Road, Mysuru, Karnataka - 570 018. Tel - 0821 - 7197500 Fax - 0821 - 2402451.
E-Mail ID: sec@autoaxle.com Website: www.autoaxle.com

NOTICE OF 40th ANNUAL GENERAL MEETING, BOOK CLOSURE & REMOTE E-VOTING

NOTICE IS HEREBY given that the 40th Annual General Meeting (AGM) of the Company is scheduled to be held on Tuesday, 10th August 2021 at 3.00 P.M (IST) at the Registered Office of the Company at Hootagal Industrial Area, Off Hunsur Road, Mysuru, Karnataka- 570 018 through video conference (VC)/ Other Audio Video Visual Means (OAVM) to transact the business as set out in the Notice of the meeting dated 14th May, 2021. The company has dispatched the notice of AGM on 17th July, 2021 through electronic mode to members whose e-mail address are registered with the company / depositories in accordance with the circular issued by the Ministry of Corporate Affairs Dated 13th January, 2021 read with circulars dated 5th May, 2020, 8th April, 2020 and 13th April, 2020 (collectively referred to as "MCA Circulars") and SEBI Circular dated 12th May, 2020 & 15th January, 2021. The Annual Report for the Financial Year 2020-21, including the Notice of the AGM is available and can be downloaded from the company's website <http://www.autoaxle.com> and the website of National Securities Depository Limited (NSDL) at <https://www.evoting.nsdcl.com>.

Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013, Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended from time to time ("Rules") and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company has made arrangements with National Securities Depositories Limited (NSDL) to provide e-voting facility for voting on the resolutions at the AGM. The detailed process for participating in the e-voting is available in the AGM Notice. Members holding shares on the cut-off date being 4th August 2021 either physical or in dematerialized form may cast their vote electronically. A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting in the general meeting.

The remote e-voting period commences on 7th August 2021 at 9.00 A.M. (IST) and ends on 9th August 2021 at 5.00 P.M. (IST). During this period, Members may cast the vote electronically. The remote e-voting shall not be allowed beyond the said date and time and the remote e-voting module shall be disabled by NSDL thereafter. The Members, who shall be present in the AGM through VC/OAVM facility and have not cast their votes on the Resolutions through Remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through the e-voting system during the AGM.

The Members who have cast their votes by Remote e-voting prior to the AGM may also attend/participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again.

Any person, who acquires the shares and becomes the members of the Company after the dispatch of the Notice electronically and holds the shares as on the cut-off date, may obtain the login id and password by sending request to evoting@nsdl.co.in. However if he/she is already registered with NSDL for Remote e-voting then he/she can use his/her existing User ID and Password for casting the vote.

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM and in particular, instructions for joining the AGM, manner of casting vote through remote e-voting / e-voting during the AGM and instruction on tax deductible at source on dividend.

In case you have not registered your email address with the Company / Depository and/or not updated your bank account mandate for receipt of dividend, please follow the below mentioned instructions to:

- Register your email-id for obtaining Annual Report and login details for e-voting
- Receiving dividend directly in your bank accounts through Electronic Clearing Service (ECS) or any other means.

Physical Holding: Send a request to the Registrar and Transfer Agents of the Company, Integrated Registry Management Services Private Limited at irg@integratedindia.in providing Folio.No, Name of Shareholder, scanned copy of the share certificate(front & back), PAN (self-attested scanned copy of PAN card), AADHAAR (self-attested scanned copy of AADHAAR card) for registering email address.

Following additional details need to be provided for updating Bank Account Details:

- Name and Branch of the Bank in which you wish to receive the dividend
- The Bank account type
- Bank Account Number allotted by your Bank after implementation of Core Banking Solutions
- 9-digit MICR Code Number
- 11-digit IFSC Code &
- A scanned copy of the cancelled cheques bearing the name of the first shareholder

Demat Holding: Please contact your Depository Participant (DP) & register your email address and bank account details in your Demat account, as per the process advised by your DP.

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdcl.com or call on toll free no.: 1800 1020 990 and 1800 22 4430 or send a request to Ms. Soni Singh, Assistant Manager at evoting@nsdl.co.in.

The details of the AGM are available on the website of the company <http://www.autoaxle.com>, NSDL at <https://www.evoting.nsdcl.com>, BSE at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

By Order of the Board of Directors
For Automotive Axles Limited
sd/-
Debadas Panda
Company Secretary

Date : 19th July, 2021
Place: Mysuru

KALYANI MERITOR

THE ANUP ENGINEERING LIMITED

CIN: L29306GJ2017PLC099085
Regd. Office: Behind 66 KV Elec. Sub-Station, Odhav Road, Ahmedabad-382415
Tel. No.: +91-79-2287 2823 Fax No.: +91-79-2287 0642
Email: investorconnect@anupengg.com Website: www.anupengg.com

NOTICE FOR ATTENTION OF SHAREHOLDERS OF THE COMPANY

In view of the continuing COVID-19 pandemic, the Ministry of Corporate Affairs ("MCA") vide its General Circular No. 14/2020 dated 8th April, 2020, Circular No. 17/2020 dated 13th April, 2020, Circular No. 20/2020 dated 5th May, 2020 and Circular No. 02/2021 dated 13th January, 2021 read with SEBI Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated 12th May, 2020 and Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated 15th January, 2021 ("Circulars"), have permitted companies to hold their Annual General Meeting ("AGM") through Video Conferencing/Other Audio Visual Means ("VC/OAVM") for the Calendar Year 2021 without the physical presence of Members at a common venue. In compliance with the Circulars, the AGM of the Company is being held through VC / OAVM on Tuesday, 17th August 2021 at 11:00 A.M. (IST) to transact the business that will be set forth in the Notice of the meeting. The Registered Office of the Company shall be the deemed venue of the Meeting.

The Circulars have also allowed the Company to dispense with the requirement of dispatching the physical copies of Notice of the AGM and Annual Report. Accordingly, the same are being sent only in electronic mode to the Members, whose e-mail addresses are registered with the Registrar and Transfer Agents or with the Depository Participant(s). The Notice of the AGM also contains the instructions for casting the vote through remote e-Voting or e-Voting during the meeting. The Notice of the AGM and Annual Report will also be made available on the website of the Company at www.anupengg.com, websites of stock exchanges i.e. BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com and on the website of NSDL at www.evoting.nsdcl.com.

Further, to update / register their email addresses / bank details, shareholders may follow the instructions mentioned below:

Physical Holding	Visit the link : https://linkintime.co.in/EmailReg/email_register.html and follow the registration process as guided therein. The members are requested to provide details such as name, folio number, certificate number, PAN, mobile number and e-mail address
Demat Holding	Contact your Depository Participant (DP) and register your e-mail address in your demat account as per the process communicated by your DP

This notice is issued for the information and benefit of the Members of the Company in compliance with the applicable circulars of MCA and SEBI.

By order of the Board
For The Anup Engineering Limited
Chintankumar Patel
Company Secretary

Place: Ahmedabad
Date : 19-07-2021

Nippon Life India Asset Management Limited

(Formerly known as Reliance Nippon Life Asset Management Limited)
(CIN - L65910MH1995PLC220793)

Registered Office: 4th Floor, Tower A, Peninsula Business Park, Ganapatrao Kadam Marg, Lower Parel (W), Mumbai - 400 013. Tel.No. +91 22 6808 7000 • Fax No. +91 22 6808 7097
Email: investorrelation@nipponindiaim.com • Website: <https://mf.nipponindiaim.com>

1. Extract from the Unaudited Consolidated Financial Results of Nippon Life India Asset Management Limited for the quarter ended June 30, 2021 (Rs. in crore except per share data)

SL. No.	Particulars	Quarter Ended	
		30-Jun-21	30-Jun-20
		Unaudited	Unaudited
1.	Total Revenue from Operations	302.27	233.12
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	236.03	199.67
3.	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	236.03	199.67
4.	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items) attributable to owners of the Company	181.54	156.30
5.	Total Comprehensive income for the quarter attributable to owners of the Company	179.44	155.54
6.	Share Capital	618.39	612.11
7.	Earnings per Share (Basic & Diluted) (Face Value of Rs. 10/- each)		
	(i) Basic (Rs.)	2.94	2.55
	(ii) Diluted (Rs.)	2.89	2.53

2. Extract from the Standalone Financial Results of Nippon Life India Asset Management Limited for the quarter ended June 30, 2021 (Rs. in crore except per share data)

SL. No.	Particulars	Quarter Ended	
		30-Jun-21	30-Jun-20
		Unaudited	Unaudited
1.	Total Revenue from Operations	280.94	215.41
2.	Profit before tax	223.37	192.43
3.	Profit after tax	171.30	149.66
4.	Total Comprehensive income	169.24	148.91

3. The above is an extract of the detailed format of the Quarterly Financial Results filed with the Stock Exchanges on July 19, 2021 under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the company website, <https://mf.nipponindiaim.com/> and on the websites of the Stock Exchange(s) i.e. www.bseindia.com and www.nseindia.com.

For Nippon Life India Asset Management Limited (formerly known as Reliance Nippon Life Asset Management Limited)
Date: July 19, 2021
Place: Mumbai
sd/-
Nilufer Shekhawat
Company Secretary & Compliance Officer

ALLSEC TECHNOLOGIES LIMITED

Regd. Office : 46-C Velachery Main Road, Velachery, Chennai - 600 042.
Corp. Office : 46-B Velachery Main Road, Velachery, Chennai - 600 042.
CIN : L72300TN1998PLC041033. Email : investorcontact@allsectech.com

Extracts of Unaudited Consolidated Financial Results for the Quarter Ended 30 June 2021 (Rupees in Lakh except Earnings per share data)

Sl. No.	Particulars	Consolidated		
		Quarter Ended 30-Jun-2021	Year Ended 31-Mar-2021	Quarter Ended 30-Jun-2020
		Unaudited	Audited	Unaudited
1	Total income from operations	7,149	27,669	6,392
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	1,052	4,371	807
3	Net Profit for the period before Tax (after Exceptional and/or Extraordinary items)	1,052	4,371	807
4	Net Profit for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	(797)	3,512	603
5	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(619)	3,705	943
6	Equity Share Capital (Face Value of Rs.10/- each)	1,524	1,524	1,524
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet	24,988	24,988	21,283
8	Earnings Per Share* (of Rs.10/- each) (For continuing and discontinued operations)			
	(a) Basic	(5.23)	23.05	3.96
	(b) Diluted	(5.23)	23.05	3.96

* EPS is not annualised for the

